

02. எனினும் தற்போது நிலவும் கோவிட் - 19 தொற்று நோய் நிலைமை காரணமாக தங்களால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தாபன நடவடிக்கை தொடர்பில் இணைந்த சேவைகள் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித ஆவணங்கள் உரிய வகையில் பிரிவுக்கு கிடைக்காமையால் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரிவின் நடவடிக்கைகளை முழுமையான இயலாவுடன் மேற்கொள்ள முடியாதுள்ள காரணத்தினால் ஒரு சில உத்தியோகத்தர்களின் தாபன நடவடிக்கையில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

03. அதனால் உமது நிறுவனத்தில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தாபன நடவடிக்கைகளுக்காக இணைந்த சேவைகள் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, ஆனால் இதுவரை நிறைவு செய்யப்படாத தாபன நடவடிக்கைகள் (www.pubad.gov.lk--> பொது சேவைகள் பிரிவு --> சேவைகள் --> அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை என்ற இணையத்தளப் பக்கத்தில் காட்டப்படாதிருப்பின் மாத்திரம்) அது தொடர்பான தகவல்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரிப்படிவத்துக்கு ஏற்ப (MS Excel) ஆவணமாக தயாரித்து dcs.4pubad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தயவுடன் அறியத்தருகின்றேன்.

ஓப்பம்./ எ எஸ். ஆலோகபண்டார
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தாபன நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

அமைச்சு/ திணைக்களம்	
மாவட்ட செயலகம்/ பிரதேச செயலகம்/ அலுவலகம்/ நிறுவனம்	
தாபன நடவடிக்கையுடன் தொடர்புடைய பதவிநிலை உத்தியோகத்தரின் பெயர்	
அலுவலக தொலைபேசி இலக்கம்	
தொலைநகல் இலக்கம்	
கையடக்கத் தொலைபேசி இலக்கம்	
whatsApp இலக்கம்	
மின்னஞ்சல் முகவரி	

நியமன இலக்கம் (CS/DOS/.....)	உத்தியோகத்தரின் பெயர்	தொலைபே சி இலக்கம்	தேசிய அடையாள அட்டை இலக்கம்	நியமனத் திகதி	குறித்த தாபன நடவடிக்கை (நிரந்தரப்படுத்தல்/பதவியுயர் வு/ விடுவித்தல்/ வெளிநாட்டு விடுமுறை/ உள்ளீர்ப்புச் செய்தல்/.....)	பரிந்துரைகள் அனுப்பி வைத்துள்ள திகதி மற்றும் குறைபாடுடைய ஆவணங்கள் அனுப்பப்பட்ட திகதிகள்
1 CS/DOS/xxxxx	சீ.உ. சில்வா	07xxxxxxx	83xxxxxxV	2013.03.01	சேவையை நிரந்தரப்படுத்தல்	2020.11.20 (2021.07.15-குறைபாடு)
2 CS/DOS/A/XXXXX	எம்.என். சில்வா	07xxxxxxx	83xxxxxxV	2000.05.16	I ஆம் தரத்திற்கு பதவியுயர்த்தல்	2021.05.10
3 CS/DOS/A/XXXXX	ஏ.பி.சி. பெரேரா	07xxxxxxx	75xxxxxxV	2005.10.01	II ஆம் தரத்திற்கு பதவியுயர்த்தல்	2020.12.15 (2021.07.15-குறைபாடு)
4 CS/DOS/xxxxx	ஓ.பி. பிரனாந்து	07xxxxxxx	86xxxxxxV	2017.03.30	இடமாற்றம்	2021.05.12
5 CS/DOS/Absorb/XXXX	ஏ.பி. குமார	07xxxxxxx	78xxxxxxV	2005.10.01	உள்ளீர்ப்புச் செய்தல்	2020.12.15 (2021.07.15-குறைபாடு)

உதாரணம்

கவனத்திற் கொள்ள வேண்டியவை:

- இவ்வட்டவணையில் தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஒவ்வொரு தாபன நடவடிக்கைகளையும் ஒழுங்குமுறையில் உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும்.
- இடமாற்றம் தொடர்பான தகவல்களை உள்ளீடு செய்யும் போது திணைக்களத் தலைவரின் சிபாரிசு கிடைக்கப்பெற்றுள்ள மற்றும் இடமாற்றம் மேற்கொள்வதற்கு அவசியப்படும் சகல ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ள இடமாற்றக் கோரிக்கைகள் மாத்திரம் உள்ளீடு செய்யவும்.
- ஒவ்வொரு தாபன நடவடிக்கையும் ஒரே நிரலில் மாத்திரம் உள்ளீடு செய்யவும்